



**வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து  
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும்  
தவணைப் பரீட்சை, மார்ச் - 2020**

Conducted by Field Work Centre, Thondaimanaru  
in Collaboration with Provincial Department of Education  
Northern Province

Term Examination, March - 2020

தரம் :- 12 (2021)

வணிகக்கல்வி - I

நேரம் : மூன்று மணித்தியாலம்  
பத்து நிமிடம்

**அறிவுறுத்தல்கள்:-**

- எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
- மேலே தரப்பட்டுள்ள இடைவெளியில் உமது சுட்டெண்ணை எழுதுக.
- 01 தொடக்கம் 15 வரையுள்ள வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவு செய்து அதன் இலக்கத்தை தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- 16 தொடக்கம் 25 வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமான விடைகளைத் தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- ஒவ்வொரு வினாவுக்கும் இரண்டு புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

சுட்டெண் : .....

| பரீட்சாரின் உபயோகத்திற்கு மட்டும் |           |
|-----------------------------------|-----------|
| வினாத்தாள் 1 இற்காக               |           |
| வினா இலக்கம்                      | புள்ளிகள் |
| 01 - 15                           |           |
| 16 - 25                           |           |
| மொத்தம்                           |           |

பகுதி I

01. பின்வரும் உதாரணங்களுள் சேவை உற்பத்தி வணிகங்களை மட்டும் உள்ளடக்கிய விடைத்தொகுதியினைத் தெரிவு செய்க.
- 1) ஐங்கரன் வெதுப்பகம், யானை மார்க் குளிர்பான உற்பத்தி நிலையம், பாட்டா (Bata) பாதணிகள் உற்பத்தி நிறுவனம்.
  - 2) பிறைற் (Bright) வாகன சுத்திகரிப்பு நிலையம், சுதன் உந்துருளி (Motor cycle) திருத்தகம், Adidas ஆடை உற்பத்தி நிறுவனம்.
  - 3) சக்தி வைத்தியசாலை, குமரன் மொத்த சில்லறை வணிகம், குளோபல் முகவர் தபால் நிலையம்.
  - 4) இலங்கை வங்கி, Nike ஆடை உற்பத்தி நிறுவனம், ஜெயா காகிதாதிப் பொருள் விற்பனை வணிகம்.
  - 5) Nippon பெயிண்ட் (Paint) உற்பத்தி நிறுவனம், High land பால்மா உற்பத்தி நிறுவனம், செலான் வங்கி (Selan Bank) (.....)
02. ஸ்மார்ட் (Smart) பாதணி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இடம்பெறும் வணிகக் கருமங்கள் சில கீழே தரப்படுகின்றன.
- A. ஊழியர் வருகை அட்டவணை பேணல்.
  - B. பாதணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை பெறல்.
  - C. உற்பத்தி செய்யப்பட்ட பாதணிகளை விநியோகித்தல்.
  - D. ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவு.
  - E. பாதணிகளுக்கு பத்திரிகையில் விளம்பரம் செய்தல்.
  - F. ஊழியர்களுக்கு பதவியுயர்வு வழங்கல்
  - G. பாதணிகளுக்கு அதன் உற்பத்திக் கிரயத்தில் 10% இலாபம் வைத்து விலையிடலை மேற்கொள்ளல்.
- மேற்குறித்த விடயங்களில் சந்தைப்படுத்தல் கருமங்களை மட்டும் உள்ளடக்கிய விடைத்தொகுதியாக அமைவது.
- 1) A, C, F      2) A, B, D      3) D, E, G      4) C, E, G      5) C, E, F      (.....)

03. கலைமகள் வித்தியாலயம் தொடர்பான சில விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

- கீழ்படிந்து நடக்கும் மாணவர்கள் காணப்படல்.
- ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறைவாகக் காணப்படுகின்றமை.
- வகுப்பறைகள் போதுமான இடவசதிகள் காணப்படாமை.
- மாணவர் தலைவர்கள் சவால்களை முகம்கொடுக்கக்கூடிய திறனைக் கொண்டிருத்தல்.
- தேவையானளவு ஆசிரியர்கள் காணப்படாமை.
- பாடசாலைக் கட்டமைப்பானது பொருத்தமானவாறு கட்டியெழுப்பப்பட்டிருத்தல்.
- ஆசிரியர்கள் உயர்கல்வித் தகைமைகளை கொண்டிருத்தல்.

மேற்குறிப்பிட்ட கூற்றுக்களில் குறித்த பாடசாலையின் பலங்களை மட்டும் இனங்காட்டும் கூற்றுக்கள் எத்தனை காணப்படுகின்றது?

- 1) 2                      2) 3                      3) 4                      4) 5                      5) 6                      (.....)

04. பேரினச் சூழல் காரணிகள் சில X நிரலிலும், அவற்றுடன் தொடர்புடைய உதாரணங்கள் சில Y நிரலிலும் தரப்பட்டுள்ளன.

| X                      | Y                                               |
|------------------------|-------------------------------------------------|
| 1) பொருளாதாரச் சூழல்   | A. வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படல்.        |
| 2) தொழில்நுட்பச் சூழல் | B. வருமானப் பகிர்வில் முரண்பாடுகள் காணப்படல்.   |
| 3) பூகோளச் சூழல்       | C. காலநிலை, வானிலை மாற்றங்கள் ஏற்படல்.          |
| 4) அரசியல் சூழல்       | D. பொருட்கள் காலம் கடந்தவைகளாதல்.               |
| 5) இயற்கைச் சூழல்      | E. திறந்த பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுதல். |

மேல்குறித்தவற்றுள் கூறுகளின் தொடரொழுங்கிற்கமைவாக நிகழ்வுகள் சரியாகப் பொருந்தும் தெரிவு யாது?

- 1) B, D, A, E, C                      2) B, D, A, C, E                      3) B, D, E, A, C  
4) A, E, C, B, D                      5) E, A, D, B, C                      (.....)

05. வணிகமானது சமூக கலாசாரம் நிலைபேறானது என்பதனை உறுதி செய்து கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளாக அமைவது,

- வேலை வாய்ப்புக்களை உருவாக்கல், புத்துருவாக்கங்களை அறிமுகப்படுத்தல்.
  - மானிடத் தன்மைகளுக்கு மதிப்பளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல்.
  - சூழல் நேயப் பொருட்களை கொள்வனவு செய்தல், கழிவுப் பொருள் முகாமைத்துவத்தினை மேற்கொள்ளல்.
  - சமத்துவத் தன்மையுடன் கருமமாற்றல், தொழில்நுட்பத்தை விருத்தி செய்தல்.
  - உயிரினங்களின் பல்லினத்தன்மையினை பாதுகாத்தல், ஊழியர் நலனோம்புகளை மேற்கொள்ளல்.
- (.....)

06. அரசு வணிகங்களில் செல்வாக்குச் செலுத்துகின்ற முறையினையும், அவற்றிற்கான உதாரணங்களையும் சரியாகக் காட்டும் கூற்றினைத் தெரிவு செய்க.

- அரசு வாடிக்கையாளராகச் செயற்படுவதற்காக வியாபார நிலையங்களை நிர்மாணித்து தனியாருக்கு வாடகைக்குக் கொடுத்தல்.
  - அரசு போட்டியாளராகச் செயற்படுவதற்காக இலங்கை போக்குவரத்துச் சேவையை நடாத்துதல்.
  - சட்டதிட்டங்களை அமுல்படுத்துபவராக அரசு செயல்படுவதற்கு நிதிக் கொள்கை, இறைக்கொள்கை என்பவற்றை நடைமுறைப்படுத்துகின்றது.
  - அரசு சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினூடாக வரியை அறவிடுகின்றது.
  - அரசு வாடிக்கையாளராக செயற்படுவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக கழிவுப் பொருள் முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
- (.....)

07. அரசின் இறைக்கொள்கை நடவடிக்கையாகக் கருதப்படக்கூடியது.

- 1) சட்டப்படியான ஒதுக்குத் தேவைப்பாட்டை மாற்றுதல்.
- 2) கொள்கை வட்டி வீதங்களை மாற்றுதல்.
- 3) நடைமுறை (விருத்திச்) செலவுகளை குறைத்து, மூலதனச் செலவுகளை அதிகரித்தல்.
- 4) திறந்த சந்தை நடவடிக்கை.
- 5) கடன் அளவினை வரையறுத்தல். (.....)

08. பின்வருவனவற்றுள் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் நோக்கமாகக் கருதப்பட முடியாதது.

- 1) நியாயமற்ற வியாபார நடைமுறைகளுக்கெதிராக நுகர்வோரைப் பாதுகாத்தல்.
- 2) நுகர்வோரின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தல்.
- 3) பல்வேறு முறைகளிலான சுரண்டல்களுக்குட்படும் நுகர்வோருக்கு உதவி வழங்குதல்.
- 4) நுகர்வோருக்கு போட்டி விலையில் பொருட்கள், சேவைகள் தேவையான அளவில் வழங்குவதை உறுதியளித்தல்.
- 5) நுகர்வோர் உடல்நலத்தை மேம்படுத்தல், பாதுகாத்தல் தொடர்பாக நுகர்வோர் கல்வியை மேம்படுத்தல். (.....)

09. பின்வரும் கூற்றுக்களிலிருந்து 1890 ஆம் ஆண்டு பங்குடைமைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் பிரகாரம் பங்குடைமைக்கு 'பொருத்தமற்ற' நிபந்தனையை தெரிவு செய்க.

- 1) பங்குடைமை வணிகத்தின் இலாபநட்டங்கள் பங்காளர்களுக்கிடையில் சமமாகப் பகிரப்படல் வேண்டும்.
- 2) பங்காளர்கள் வணிகத்திற்கு வழங்கிய சேவைக்காக சம்பளம் பெறுவதற்கு உரிமையில்லை.
- 3) சகல பங்காளர்களினதும் விருப்பமின்றி புதிய பங்காளரொருவரை இணைத்துக் கொள்ள முடியாது.
- 4) மூலதனத்திற்கு வட்டி பெறுவதற்கான உரிமை பங்காளர்களுக்கு உண்டு.
- 5) வணிகத்தின் முகாமைத்துவக் கருமங்களில் பங்குபற்றுவதற்கு சகல பங்காளருக்கும் உரிமை உண்டு. (.....)

10. பிணையால் வரையறுத்த கம்பனி ஒன்றின் பண்பாகக் கருதப்பட முடியாதது.

- 1) பங்கு வழங்கலை மேற்கொள்ளும்.
- 2) ஆகக்குறைந்தது இரண்டு பங்குதாரரைக் கொண்டிருப்பதுடன் உச்ச எண்ணிக்கை வரையறையில்லை.
- 3) இலாபப் பகிர்வினை மேற்கொள்வதில்லை.
- 4) பொது நோக்கமொன்றை முன்வைத்து ஆரம்பிக்கப்படல்.
- 5) அகவிதி சட்டக்கோவையில் கம்பனி கலைக்கப்படும் போது ஒவ்வொரு அங்கத்தவரும் பொறுப்பேற்க வேண்டிய தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். (.....)

11. வரையறுத்த ரேஸ்ரி (Tasty) கம்பனியானது பழப்பாகு (Jam) மற்றும் பழச்சாறு (Juice) உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். அந் நிறுவனமானது வீடு, அலுவலகங்களுக்குத் தேவையான மரத்தளபாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களினதும் இணைப்பினைக் குறிப்பது,

- 1) கிடை இணைப்பு (Horizontal combination)
- 2) நிலைக்குத்து இணைப்பு (Vertical combination)
- 3) நிலைக்குத்து முன்னோக்கிய இணைப்பு (Vertical forward combination)
- 4) முரண்பாடான இணைப்பு (Conglomerate combination)
- 5) நிலைக்குத்து பின்னோக்கிய இணைப்பு (Vertical Backward combination) (.....)

12. அரசு துறை வணிக அமைப்புக்களின் பண்புகள் சில கீழே தரப்படுகின்றன.

- A. விஷேட அல்லது பொதுச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படல்.
- B. அமைச்சொன்றின் கீழ் அரசின் நேரடிக் கண்காணிப்பிற்குட்படல்.
- C. தனி மனித அந்தஸ்து காணப்படாமை.
- D. அரசினால் நியமிக்கப்படும் பணிப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்படல்.
- E. அரசின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேவையான நிதியை ஈட்டிக்கொள்ளல்.
- F. சட்ட ரீதியான தனிமனித அந்தஸ்து காணப்படுகின்றமை.

மேற்குறிப்பிட்ட பண்புகளில் அரசு திணைக்களங்களின் பண்புகளை மட்டும் கொண்ட விடைத் தொகுதியாக அமைவது,

- 1) C, D, E 2) A, D, E 3) A, D, F 4) A, B, E 5) B, C, E (.....)

13. வணிகர்கள் / முயற்சியாளர்கள் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றது.

- நிமலன் :- தந்தையிடமிருந்து கிடைத்த அச்சகத்தினை தற்போதைய நவீன போக்கிற் கேற்ப தனது சிந்தனையில் புதிய நுட்பங்களை உட்புகுத்தி நடாத்தி வருகின்றார்.
- விமல் :- பங்குச்சந்தையில் பங்குகளை கொள்வனவு விற்பனை செய்வதில் ஈடுபடுகின்றார்.
- வித்யா :- நீரிழிவு நோயாளிக்கு பொருத்தமான பிஸ்கற் வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார்.
- சந்திரிக்கா :- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேம்படுத்தல் முறையொன்றாக இலவசமாக புத்தகங்களை விநியோகிக்கின்றார்.
- டேவிட் :- அவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி வாகனம் சுத்தம் செய்யும் நிலையம் (Service Station) ஒன்றினை நடாத்தி வருகின்றார்.

மேற்குறிப்பிட்டவர்களில் முயற்சியாளராக கருதப்பட முடியாதவர்கள் யாவர்?

- 1) நிமலன், டேவிட் 2) விமல், சந்திரிக்கா 3) வித்யா, சந்திரிக்கா  
4) நிமலன், வித்யா 5) டேவிட், விமல் (.....)

14. சிற்றளவு வணிகமொன்றினை சிறப்பாக வரைவிலக்கணப்படுத்துவது,

- 1) வணிகமானது தனி ஒருவருக்கே சொந்தமாகவிருத்தல்.
- 2) வணிகங்கள் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டிருத்தல்.
- 3) ஊழியச் செறிவுடையதாக வணிகம் காணப்படல்.
- 4) சட்ட ஆளுமையற்ற வணிகமாகக் காணப்படல்.
- 5) குறிப்பிட்ட கைத்தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்தாத நிறுவனமாகக் காணப்படல்.

(.....)

15. சட்டப்பணத்தினைப் போன்று 100% திரவத்தன்மையை கொண்டிராத போதும், பெறுமதிக் கேற்ப பெறுமானத்திரட்டுக் கருமங்களை நிறைவேற்றக் கூடியதும், இலகுவாக மாற்றக் கூடியதுமான பணத்தைக் குறிப்பது.

- 1) அண்மிய பணம் (Near Money)
- 2) வங்கிப் பணம் (Bank Money)
- 3) கடன் பணம் (Credit Money)
- 4) இலத்திரனியல் பணம் (E - Money)
- 5) வரையறையற்ற சட்ட அங்கீகாரப் பணம்

(.....)

❖ 16 தொடக்கம் 20 வரையுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதற்காகப் பொருத்தமான சொற்களைக் கொண்டு வெற்றிடங்களை நிரப்புக.

16. அ) தனக்கு தேவையானவற்றை தானே உற்பத்தி செய்தல் ..... எனப்படுவதுடன், சிறப்புத்தேர்ச்சி காரணமாக ..... ஏற்படுகின்றது.
- ஆ) உற்பத்தியின் தன்மைக்கேற்ப வணிகங்களை வகைப்படுத்தும் போது சுரங்கமறுத்தலும், கனிய அகழ்வும் ..... க்குள் அடங்குவதுடன், துறை அடிப்படையில் வகைப்படுத்தும் போது ..... க்குள் உள்ளடக்கப்படுகின்றது.
17. அ) வணிகத்துடன் தொடர்புடைய அனைத்து அக்கறை செலுத்தும் பிரிவினர்களுக்கும் இயன்றளவில் நியாயமொன்று நிறைவேற்றக் கூடிய வகையில் செயற்படுதல் வணிகத்தின் ..... எனப்படுவதுடன், வணிகம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட ஒழுக்க விழுமியத்தினை எழுத்து வடிவில் காட்டும் போது அது ..... எனப்படுகின்றது.
- ஆ) இலங்கையிலுள்ள வணிகங்களில் அரசின் தலையீடானது மத்திய அரசு மற்றும் (1) ..... (2) ..... என்பவற்றினூடாக இடம்பெறுகின்றது.
18. அ) பணவீக்கத்தை கட்டுப்படுத்தல், விலை மட்டத்தை நிலையாக பேணுவதன் ஊடாக பொருளாதாரத்தின் ..... விலை நிலைப்புத்தன்மையை பேணுவதுடன், வெளிநாட்டு செலவாணி வீதத்தை நிலையான மட்டத்தில் வைத்திருப்பதனூடாக ..... விலை நிலைப்புத்தன்மை பேணப்படுகின்றது.
- ஆ) உரிமை அடிப்படையில் வணிக அமைப்புக்களை வகைப்படுத்தும் போது பொதுத்துறை வணிகங்களின் கீழ் அரசு திணைக்களங்கள் மற்றும் ..... என்பன காணப்படுகின்றன.
19. அ) சுயாதீனமான அமைப்பாகவும், அங்கத்தவர் ஒருவருக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே உரித்துடைய தனியார் துறை வணிக அமைப்பாக ..... காணப்படுவதுடன், MC Donald, KFC என்பன ..... வகையான அங்கீகார வணிகங்களாகும்.
- ஆ) மூலதனத்திற்கு, ஊழியத்திற்குமிடையில் இடைநடுவராக செயற்படுவது. .... ஆகும். இதன் பிரதான ஆயுதம் ..... என்பதாகும்.
20. அ) சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கும் நிறுவனங்களில் சிறந்த சாதனையாளருக்கான விருதினை ..... சபை வழங்குகின்றது.
- ஆ) வணிக வங்கிகள் வழங்குகின்ற பிரதான சேவைகளாக (1) ..... (2) ..... என்பவற்றைக் குறிப்பிட முடியும்.

❖ 21 தொடக்கம் 25 வரையுள்ள வினாக்களுக்கு மிகப் பொருத்தமான விடைகளை எழுதுக.

21. வணிகப்பரம்பலின் முக்கியமான சந்தர்ப்பங்கள் நான்கினையும் குறிப்பிடுக.

- 1) .....
- 2) .....
- 3) .....
- 4) .....

22. வரையறுக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்றினால் சமூகப் பொறுப்புக்களை நிறைவேற்றும் முறைகள் சில கீழே தரப்படுகின்றன.

- A. சேவை பெறுவோரின் உரிமைகளை பாதுகாத்தல்.
- B. தனது வங்கி பணியாளர்களுக்கு சிறந்த தொழிற் பாதுகாப்பினை வழங்குதல்.
- C. வங்கி நடவடிக்கைகளின் போது சூழலை நேசிப்பவராக கருமமாற்றுதல்.
- D. வங்கி முகாமைத்துவக் கருமங்களை வினைத்திறனாகவும் நேர்மையாகவும் நிறைவேற்றல்.

மேற்குறிப்பிட்ட சமூகப் பொறுப்புக்கள் குறித்த வங்கியின் எவ்வெவ் தரப்பினருக்கு நிறைவேற்றப்படுகின்றது என்பதனை கீழே உள்ள இடைவெளியில் குறிப்பிடுக.

- A. ....
- B. ....
- C. ....
- D. ....

23. பின்வரும் வரி வகைகளை நேர் வரி, நேரில் வரி என வகைப்படுத்திக் காட்டுக.

நிறுத்தி வைத்தல் வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, மூலதன இலாபத்தின் மீதான வரி, சுங்க வரி  
**நேர் வரி** **நேரில் வரி**

- 1) ..... 1) .....
- 2) ..... 2) .....

24. வணிக அமைப்புக்களின் பண்புகள் தொடர்பான சில கூற்றுக்கள் கீழே தரப்படுகின்றன. குறிப்பிட்ட பண்புகளுக்குப் பொருத்தமான வணிக அமைப்பின் பெயரினை இடைவெளியில் குறிப்பிடுக.

- 1) சட்ட ஆளுமையற்ற, வரையறுக்கப்படாத பொறுப்புடைய தனியாருக்கு சொந்தமான வணிக அமைப்பு. ....
- 2) பங்குகளையும், தொகுதிக்கடன்களையும் பொதுமக்களுக்கு பகிரங்கமாக வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள். ....
- 3) இலாபம் பெறும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படுவதுடன், உரிமையாளர்களுக்கிடையில் அன்னியோன்னிய இடைத்தொடர்பு (பரஸ்பர முகவராண்மை) காணப்படும் அமைப்பு. ....
- 4) இலங்கையில் வணிக நிலையத்தினை கொண்டுள்ள போதும் இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள். ....

25. பணத்தின் தொழிற்பாடுகள் (கருமங்கள்) நான்கினையும் குறிப்பிடுக.

- 1) .....
- 2) .....
- 3) .....
- 4) .....





**வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து  
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும்**

**தவணைப் பரீட்சை, மார்ச் - 2020**

**Conducted by Field Work Centre, Thondaimanaru  
in Collaboration with Provincial Department of Education**

**Northern Province**

**Term Examination, March - 2020**

**தரம் :- 12 (2021)**

**வணிகக்கல்வி - II**

**பகுதி II**

**❖ அறிவுத்தல்கள்**

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஆகக்குறைந்தது இரண்டு வினாக்களையேனும் தெரிவு செய்து எல்லாமாக ஐந்து (05) வினாக்களுக்கு விடைதருக.

**பகுதி I**

01. விகாஷ் என்பவர் அழகான செயற்கை மலர் செண்டுகளைக் கொண்டு விழா மேடைகளில் அலங்கார வளைவுகளை வைபவங்களுக்கேற்ப வடிவமைத்து கொடுத்து வருகின்றார். இவர் வடிவமைப்புத் தொடர்பாக இணையத்தின் மூலம் பல தகவல்களையும், வடிவமைப்புக்களையும் பெற்று வெவ்வேறுபட்ட முறைகளில் வைபவங்களுக்கேற்ப வழங்குவதால் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றதுடன் இவரின் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு பொதிக்கேற்ப (Package) விலையிடலை மேற்கொண்டதுடன், நிகழ் நிலையிலும் (Online) தனது வணிகம் தொடர்பான மேம்படுத்தலை மேற்கொண்டு அதனுடாகவும் கட்டளைகளை பெற்று விற்பனைகளை மேற்கொள்கின்றார். கட்டளைகள் அதிகரிக்கத் தொடங்கியமையால் தனக்கு உதவியாக ஐந்து பணியாளர்களை வேலைக்கமர்த்தினார்.

- மேற்படி விடய ஆய்வில் உள்ளடங்கியுள்ள இரண்டு பிரதான அடிப்படை வணிகக் கருமங்களைக் குறிப்பிடுக.
- மேற்படி வணிகம் நாடொன்றின் பொருளாதார வாழ்தன்மைக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதை விளக்குக.
- நிகழ் நிலை (Online) வணிகத்தினூடாக விகாஷ் பெறக்கூடிய அனுகூலங்கள் இரண்டினையும், பிரதிகூலங்கள் இரண்டினையும் குறிப்பிடுக.
- மேற்படி விடய ஆய்விலிருந்து பின்வரும் உள்ளீடுகளுக்கு (வளங்கள்) ஒவ்வொரு உதாரணம் தருக.  
அ) நிலம்                      ஆ) உழைப்பு                      இ) தகவல்கள்                      ஈ) அறிவு
- விகாஷின் வணிகத்துடன் தொடர்புபடும் அண்மிய சூழல் காரணிகள் நான்கின் பெயர்களைத் தருக.

02. நிலைபேறான அபிவிருத்தி என்பது, எதிர்கால பரம்பரையினரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு இருக்கின்ற உரிமையினை புறக்கணிக்காது நிகழ்காலத் தேவைகளை அடைந்து கொள்வதற்கான அபிவிருத்தியினைக் குறிக்கும்.

- நிலைபேறான அபிவிருத்தியின் மூன்று பிரதான கோபுரங்களையும் குறிப்பிடுக.

- ii) வணிகமொன்று பொருளாதார நிலைபேறான தன்மை சார்பாக கருமமாற்றும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் நான்கு தருக.
- iii) கழிவுப் பொருள் முகாமைத்துவத்தின் 4R எண்ணக்கரு நான்கினையும் குறிப்பிடுக.
- iv) வணிகங்கள் வணிக ஒழுக்க விழுமியங்களை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவங்கள் நான்கினைக் குறிப்பிடுக.
- v) பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் பலசரக்கு வியாபாரம் ஒன்றினை மேற்கொள்ளும் உரிமையாளர் ஒருவர் தனது வாடிக்கையாளர் சார்பாக பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் இரண்டினைக் குறிப்பிடுக.

03. வாகீசன் என்பவர் தனது கிராமத்தில் மலிவாகக் கிடைக்கும் பழங்களைக் கொண்டு போத்தலில் அடைத்த பழப்பாகு உற்பத்தித் தொழிற்சாலையொன்றினை நடாத்தி வருகின்றார். அவர் அப்பிரதேசத்தில் வசிக்கும் 25 தொழிலாளர்க்கு வேலைவாய்ப்பினை வழங்கியதுடன், காலத்துக்குக் காலம் அரசினால் விதிக்கப்படும் சட்டதிட்டங்கள், விதிமுறைகளுக்கேற்ப தனது உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றார்.

- i) வாகீசன் தனது வணிகத்தின் மூலம் அரசின் எப்பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பங்களிப்புச் செய்கின்றார் என்பதைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
  - ii) நீர் குறிப்பிடும் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வாகீசனின் வணிகம் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றது என்பதனை விளக்குக. (2 புள்ளிகள்)
  - iii) அரசின் இறைக்கொள்கையானது வாகீசனின் வணிகத்தில் சாதகமான முறையில் தாக்கம் ஏற்படுத்தும் முறையினை விளக்குக. (2 புள்ளிகள்)
  - iv) தற்போது வங்கிகள் தாம் வழங்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கின்றது எனக் கருதிக் கொள்க. இச்சந்தர்ப்பத்தில் வாகீசன் வங்கியில் கடன் ஒன்றை பெறுவாராயின் அவரின் வணிகத்தில் ஏற்படும் சாதகமான தாக்கத்தை சுருக்கமாகக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
  - v) வாகீசன் தனது உற்பத்திப் பொருளுக்கு இலங்கை தரக்கட்டளை பணியகத்தின் தரச் சான்றிதழ் (SLS) பெறுவது கட்டாயமானதாகும். அவ்வாறான தரச் சான்றிதழை பெறுவதன் மூலம் வாகீசன் பெறும் நன்மைகள் நான்கு தருக. (2 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

## பகுதி II

04. வணிக அமைப்புக்களின் பெயர்கள் சில கீழே தரப்படுகின்றன.

- A. சேகரம் புத்தக விற்பனை நிலையம்
- B. சிவா அன்ட் சகோதரர்கள்
- C. செலிங்கோ PLC
- D. இலங்கை மின்சார (தனிக்) கம்பனி

- i) மேலே குறிக்கப்படும் வணிகங்கள் எவ்வகையான வணிக அமைப்பைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- ii) A என்னும் எழுத்தினால் குறிக்கப்படும் வணிகங்களின் அனுசூலமான பண்புகள் நான்கு தருக. (2 புள்ளிகள்)



- iii) A யினால் குறிக்கப்படும் வணிகத்துடன் ஒப்பிடும் போது B என்ற வணிகத்தில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
  - iv) C, D ஆகிய இரண்டு வணிக அமைப்புக்களில் காணப்படும் ஒத்த பண்புகள் இரண்டு தருக. (2 புள்ளிகள்)
  - v) மேலே குறிப்பிட்ட வணிகங்களில் வரையறையற்ற பொறுப்பினையும், சட்ட ஆளுமையற்ற தன்மையையும் கொண்ட வணிக அமைப்புக்கள் இரண்டின் பெயர்களைத் தருக. (2 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

05. ரதன் என்பவர் நடத்தில் இயங்கி வந்த ஒட்டுத் தொழிற்சாலையொன்றினை குத்தகைக்கு எடுத்து அதன் பாரம்பரிய உற்பத்தி முறைகளில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தி நவீன முறையிலான வடிவங்களில் கூரை ஓடுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார். ரதன் ஒட்டு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களையும், ஊழியர்களையும் குறித்த பிரதேசத்திலேயே பெற்றுக் கொண்டார்.

- மாறன் என்னும் கட்டிட பொருள் விற்பனையாளர் ரதனின் உற்பத்திப் பொருட்களை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு விநியோகம் செய்து வருகின்றார்.
- i) மேற்படி விடய ஆய்விலிருந்து ரதனின் முயற்சியாண்மைக்கும் மாறனின் வணிகத்திற்கும் இடையிலான தொடர்பினை விளக்குக. (2 புள்ளிகள்)
  - ii) ரதனின் முயற்சியாண்மையினால் சமூக, பொருளாதாரத்திற்கு ஏற்படும் நன்மைகள் நான்கு தருக. (2 புள்ளிகள்)
  - iii) முயற்சியாண்மை ஒன்றின் பொதுவான பண்புகள் நான்கு தருக. (2 புள்ளிகள்)
  - iv) ரதன் தனது முயற்சியாண்மையை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் நான்கினைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
  - v) சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களை வகைப்படுத்தும் அளவு ரீதியான காரணிகள் நான்கினைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

06.

- i) பேரளவு வணிகங்களை ஆரம்பிப்பதிலும் பார்க்க ஏன் சிற்றளவு வணிகங்களை ஆரம்பிப்பதில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதனை நான்கு காரணங்களைக் குறிப்பிட்டு விளக்குக. (2 புள்ளிகள்)
  - ii) சிறிய மற்றும் நடுத்தரளவு வணிகங்களை ஊக்குவிப்பதற்கு அரசு எடுக்கும் நிதி ரீதியிலான ஊக்குவிப்புக்கள் நான்கு தருக. (2 புள்ளிகள்)
  - iii) உத்தரவுப் பத்திரம் பெற்ற வணிக வங்கிகள் வணிகங்களின் செயற்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யும் முறை நான்கினைக் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)
  - iv) இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் நான்கு தருக. (2 புள்ளிகள்)
  - v) வங்கி மேலதிகப்பற்றி, வங்கிக்கடன் ஆகிய இரண்டையும் வேறுபடுத்துக. (2 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)